

# SUPPLEMENT

TO

# The Ceylon Government Gazette,

## PART III.

FRIDAY, MAY 1, 1903.

### NOTICE UNDER THE WASTE LANDS ORDINANCES, 1897, 1899, AND 1900.

TAKE notice, that unless within three months from the 27th day of March, 1903, the persons, if any, who claim any interest in the lands hereinafter mentioned or in any one or more of such lands, make claim in person or in writing to the said lands or any of them or to some interest therein to the Special Officer appointed under section 28 of "The Waste Lands Ordinances, 1897, 1899, and 1900," at his office at Galle:

Such Special Officer, in pursuance of the powers vested in him by the said Ordinances, will declare by writing under his hand that the said lands or such of them, as to which no claim has been made, are the property of the Crown.

J. G. FRASER,  
Special Officer.

#### Description of Lands referred to.

The following lots situated in the village of Rambukpota in Rilpola korale of the Yatikinda division, in the Province of Uva, as described in the annexed certified tracings:—

I.

Lot.	Name of Land,	Preliminary plan 37.	Extent.		
			A. R.	R. P.	
1a	Alakolakandepatanā	...	...	32	3 35
50	Alakolagalakanda	...	...	344	2 12
97	Attarawahena	...	...	0	3 10
104	Rambukpotahena, &c.	...	...	47	1 35
			425	3 12	

on sheet M<sup>7</sup> 39—47, and bounded as follows: on the north by the Gomagoda-oyna, Alakolagalakanda claimed by H. E. Dambawinne, late Ratemahatmaya, a water-course, Alakolagalakanda claimed by H. E. Dambawinne, late Ratemahatmaya; on the east by the village limit of Pussalgolla, an ela, the village limit of Vedigune; on the south by the cart road to Telbedda estate, Fallewatta claimed M. L. Mohammadu, a water-course, Udawelaga, Akumbura claimed by M. B. Rambukpota, late Ratemahatmaya, and others. Tahanchihenewatta claimed by ditto; on the west by a road, Wiharewatta (T.P. 78,984), a water-course, Walauwewatta claimed by M. B. Rambukpota, late Ratemahatmaya, and others, a water-course, an ela, Peramaskumburuyaya claimed by M. B. Rambukpota, late Ratemahatmaya, and others, he Rambukpota-oyna, Hewanarawa claimed by M. B. Rambukpota, late Ratemahatmaya, and others, an ela, Hewanekumbura claimed by M. B. Rambukpota, late Ratemahatmaya, and others, the Rambukpota-oyna, Peramaskumburuyaya claimed by M. B. Rambukpota, late Ratemahatmaya, and others, a water-course, the Rambukpota-oyna, Kosgahakumburuyaya claimed by M. B. Rambukpota, late Ratemahatmaya, and others, an el., Kosgahakumburuyaya claimed by M. B. Rambukpota, late Ratemahatmaya, and others, Danduwatta claimed by ditto, Danduarawa claimed by ditto, the Rambukpota-oyna, Galgodakumburuyaya claimed by M. B. Rambukpota, late Ratemahatmaya, and others, the Alakolagalakandura, Galgodakumburuyaya claimed by M. B. Rambukpota, late Ratemahatmaya, and others, the Gomagoda-oyna.

NOTE.—The following lots lying within the above boundaries are excluded from this notice, and their aggregate acreage viz., 16 acres 2 rods and 18 perches, is not included in the acreage of 425 acres 3 rods and 12 perches:—

#### Preliminary plan 37.

Lot.	Name of Land,	Preliminary plan 37.	Extent.		
			A. R.	R. P.	
63	Aswedдумekumbura...	...	...	0	2 30
81	Alakolagalakumbura	...	...	1	8 15
82	Parathihuarawa	...	...	1	2 29
83	Wewa-arawekumbura	...	...	0	1 11
88	Gedorakumbura	...	...	4	1 7
89	Gedarawatta	...	...	2	0 30
90	Dikbeddewatta	...	...	5	2 16
			16	2 18	

වෙත 1903 ක්වූ මාර්තු මස 27 වෙනි දින පටන් තුන්මායයක් ඇතුළතාදී මෙහි පහන දක්වන ඉඩම් වලුට කොළඹ නොවේය ඉන් එකකට කොළඹ වැඩිගණකකට යම් අයිතිවාසිකමක් තිබෙන යම් අයෙක් ඇත්තෙම් එළඟ විසින් මුඩුම් සමකීම වෙත 1897, 1899 හා 1900 ආශ්‍යපණ්ඩවල 28 වෙනි අයෙක් ඇත්තෙම් එළඟ විසින් විසින් සම්මුඩ්‍යු විසින් වේදුන වැඩියෙන් උදිරිපත්ව ඇත්තෙන් පෙනීසිට යෝ ලියවිල්ලේකින් අයිතිවාසිකම්වල කොළඹ රුම් මෙදි උඩන්නාස්සේගේ ඉදිරිපත්ව ඇත්තෙන් පෙනීසිට යෝ ලියවිල්ලේකින් අයිතිවාසිකම්වල කොළඹ රුම් මෙදි කොළඹකට සිසි අයිතිවාසිකම් සේ පෙනීව, සිරිසිට කොළඹකෙනුව, එකී විසින් මනුළුවර ඇති යම් කොළඹකට සිසි අයිතිවාසිකම් සේ පෙනීව, අයිතිවාසිකම් සේ, ගොනීයාපු යාන්ත්‍රිකාස්සේට ඉහානක් ආශ්‍යපණ්ඩවලින් උඩි තිබෙන බිලව්ල ප්‍රකාරයට, අයිතිවාසිකම් සේ, ගොනීයාපු රුම් මෙදි එකීනෙක් එයින් අයිතිවාසිකමක් ගෙනෙරුරද්ධවලින්ට කොළඹ රුම් ඉඩම් රෙඛන්තක රුම් මුඩුම් ඉඩම් නැරියට උඩන්නාස්සේගේ අනුසන්ධි ඇති ලියවිල්ලේකින් උඩන්නාස්සේ විසින් ප්‍රකාරයටත් බව ඉඩම් නැරියට උඩන්නාස්සේගේ ජේ. ඒ. ප්‍රේසර්,

විසින් මහත්මෙමුවරයායන්හාසේය.



## சொல்லப்பட்ட காணிகளின் விவரம்.

ஷாவா மாகாணத்தின் யட்டிக்கிண்ணத் பகுதியில் நிலப்பொலைக் கோரங்கையைச் சேர்ந்த மம்புக்கப்பொத்த என்னும் கிராமத்திலுள்ள இதன் கீழ் சொல்லப்படும் காணித்துண்டுகள், அங்காவது இந்தோடினாந்துக் குறிக்கப்பட்டு உறுதிப்பு உத்திய டாப்புகளில் விவரிக்கப்பட்டிருக்கின்றன :—

I.

M<sub>39</sub>-47 <sup>7</sup> ம் அனுகிடதானிபில்,

## இரதமபடத்து இலக்கம் 37.

நாணி.	காணிப்பானது பெயர்.		விசாவம்.
			ஏ. ஆ. ப.
1a	அலகிக்காலக்கந்தேப்பத்தன...	...	32 3 35
50	அலகிக்காலகலக்கந்த	...	344 2 12
97	அத்தஞ்சேகேன	...	0 3 10
104	மம்புக்கப்பொத்தகேன இன்னும் சிலதுகளும்	...	47 1 35
			425 3 12


எல்லை, வடத்து-கொமகோட்டைய, எச். தி. தம்பவின்ன முனிறந்த ரட்டேமூற்தமயா உரித்துபேசும் அலகிக்காலக் கலக்கந்த, நீர்வாய்க்கால், எச். தி. தம்பவின்ன முனிறந்த ரட்டேமகத்தமயா உரித்துபேசும் அலகிக்காலகலக்கந்த; கிழக் கு-புஸ்ஸல்கொல்ஜுடைய எல்லை, எல். வெதிகுர்னைஉடைய எல்லை; தெற்கு-நெல்பெத்தே தோட்டதுக்குப்போகும் காந்த ரேட்டு, எம். எல். மொகம்மது உரித்துபேசும் பல்லேவத்த, நீர்வாய்க்கால், எம். பி. மம்புக்கப்பொத்த முனிறந்த ரட்டேமகத்தமயாவும் சிலபேர்களும் உரித்துபேசும் உடவெலகமகும்புர, மேற்கொல்லியவர்கள் உரித்துபேசும் தாறங்கிள்கேனவத்த; மேற்கு-ரேட்டு, விதுரேவத்த (T.P. 78,984), நீர்வாய்க்கால், எம். பி. மம்புக்கப்பொத்த முனிறந்த ரட்டேமகத்தமயாவும் சிலபேர்களும் உரித்துபேசும் உரித்துபேசும் பெறுமஸ்கும்புதூயாய, நம்புக்கப்பொத்தாந்தை, எம். பி. மம்புக்கப்பொத்த முனிறந்த ரட்டேமகத்தமயாவும் சிலபேர்களும் உரித்துபேசும் ஒறுவங்குருவ, எல், எம். பி. மம்புக்கப்பொத்த முனிறந்த ரட்டேமகத்தமயா உரித்துபேசும் ஒறுவங்கும்புர, மம்புக்கப்பொத்தாந்தை, எம். பி. மம்புக்கப்பொத்த முனிறந்த ரட்டேமகத்தமயாவும் சிலபேர்களும் உரித்துபேசும் பேறுமஸ்கும்புதூயாய, நீர்வாய்க்கால், மப்புக்கப்பொத்தாந்தை, எம். பி. மம்புக்கப்பொத்த முனிறந்த ரட்டேமகத்தமயாவும் சிலபேர்களும் உரித்துபேசும் கொலகாகும்புதூயாய எல். எட். பி. மம்புக்கப்பொத்த முனிறந்த ரட்டேமகத்தமயாவும் சிலபேர்களும் உரித்துபேசும் கொன்காகும்புதூயாய, மேற்கொல்லிய ர்கள் உரித்துபேசும் தங்கிலவத்த, மேற்கொல்லியவர்கள் உரித்துபேசும் தங்கிலுருவ, மம்புக்கப்பொத்தாந்தை, எம். பி. மம்புக்கப்பொத்த முனிறந்த ரட்டேமகத்தமயாவும் சிலபேர்களும் உரித்துபேசும் கல்கொடகும்புதூயாய, அலகிக்காலகலக்கந்தர, எம். பி. மம்புக்கப்பொத்த முனிறந்த ரட்டேமகத்தமயாவும் சிலபேர்களும் உரித்துபேசும் கல்கொடகும்புதூயாய, கொமகோட்டைய.

[குறிப்பு.—சொல்லிய எல்லைகளுக்குள்ளீதாய் இதன் கீழ் சொல்லப்படும் காணித்துண்டுகள் இந்த அறிக்கையிலிருந்து விலக்கின்றது, ஆக அனு 16 ரக்கர் 2 மூட்டு 18 பர்சல் மேற்கொல்லிய 425 ரக்கர் 3 மூட்டு 12 பர்சல் அனப்பினுட்புடித்து வில்லை] :—

## இரதமபடத்து இலக்கம் 37.

நாணி.	காணிப்பானது பெயர்.		விசாவம்.
			ஏ. ஆ. ப.
63	அல்வெந்தமேகும்புர	...	0 2 30
81	அலகிக்காலகலகும்புர	...	1 3 15
82	பறத்திறா-ஆருவ	...	1 2 29
83	வெவாருவேகும்புர	...	0 1 11
88	கெதறகும்புர	...	4 1 7
89	கெதறவத்த	...	2 0 30
90	திக்கபெத்தேவத்த	...	5 2 16
			16 2 18

[For Tracing see page 4.]



Scale of 16 Chains to an Inch.

Situation : Rambukpota village in Yatikinda division of Rilpola korale.

Preliminary plan 37.

Lot.	Name of Land.	Extent.		
		A.	R.	P.
1a	Alakolakandepatana...	...	32	3 35
50	Alakolagalakanda	...	344	2 12
97	Attarawahena ...	...	0	3 10
104	Rambukpotahena, &c.	...	47	1 35
		425	3	12

Lot.		Name of Land.	Lots excluded.	Extent.		
				A.	R.	P.
63	...	Assweddumekumbura	...	0	2	30
81	...	Alakolagalakumbura	...	1	3	15
82	...	Parathiruarawa	...	1	2	29
83	...	Wewa-arawekumbura	...	0	1	11
88	...	Gedarakumbura	...	4	1	7
89	...	Gedarawatta	...	2	0	30
90	...	Dikbeddewatta	...	5	2	16
				16	2	18

NOTE.—T.P. 78,984, Viharewatta.

Surveyor-General's Office,  
Colombo, January 29, 1903.Sheet M<sup>7</sup><sub>39-47</sub>P. D. WARREN,  
Assistant Surveyor-General.II.  
Preliminary plan 37.

Lot.		Name of Land.	Lots excluded.	Extent.		
				A.	R.	P.
2a	...	Angurupissaodepatana, &c.	...	25	2	4
4	...	Usambalamahena	...	1	0	36
101	...	Pallewatta	...	3	1	10
106	...	Tahanchihenahena	...	1	2	35
				31	3	5

on sheet M<sup>7</sup><sub>39-47</sub>, and bounded as follows : on the north by the cart road from Badulla to Passara ; on the east by the cart road from Badulla to Passara and the road to Rambukpota Walawwa, Tahanchihenewatta claimed by M. B. Rambukpota, late Ratemahatmaya, and others, Udawelagamekumburuyaya claimed by ditto ; on the south by Pallewatta claimed by ditto, a stream, the cart road from Badulla to Passara, Amblewatta (T.P. 188,116), a path, a water-course, Nattaranwelmandiya alias Ambalamaguhena (T.P. 78,984) ; on the west by a water-course.

M<sup>7</sup><sub>39-47</sub> සිනියම්පෙනුයට අඩංගු :—

## මල් සිනියම 37.

විමික්වීමිය.	දුච්‍රමේ නම.	විමිකරම.	අ. රු. ප.			
2a	...	අඡරුපිසැයෙ, සේපහන සහ කවත් පතන්	25	2	4	
4	...	උජ්‍යාලබලුමේසෙන	...	1	0	36
101	...	පල්ලේවතන	...	3	1	10
106	...	නාහන්විසෙන	...	1	2	35
				31	3	5


මෙම මාසිම්—රුතුරට බඳුල්ලේ සිට පස්සරට යන් කරනුපාරද ; නැණෙකුදුරට බඳුල්ලේ සිට පස්සරට යන් කරනුපාරද, රූපීපෙ, තු වලුවිට යන පාරද, ඇම්. ඩී. රතුපීපෙ, තු හිටපු රටෝපිසුන් මූයා සහ කවත් අය විසින් අසිඩ්ව, සිකම් කියන කහන්විසෙන්වනුද, එම අය විසින් අසිඩ්ව, සිකම් කියන පල්ලේවතනුද, දෙලුද, බඳුල්ලේසිට පස්සරට යන් කරනුපාරද, අලිලේවතනුද (T.P. 188,116), පාරද, ඒතුර බ්ස්‍යාවනුද, හතුරාහුරුවුල්මන්තිය නො, නොත් අම්බලුමගාවා, සෙනුද (T.P. 78,984); බස්නාදුරට වනුර බස්නාවද.

M<sup>7</sup><sub>39-47</sub> ම අෂවක්ස්-තාපියල,

## පිරතමපාත-තා තිවකිම 37.

නුම්	කාසියින්තු ගුපයර්	විශාලම්.	ස. රු. ප.			
2a	...	අත්‍රුතපිස්සකොටොපත්තන තිෂ්‍යම සිලතුකළුම	...	25	2	4
4	...	ඉල්ලාම්පළමකො	...	1	0	36
101	...	පල්ලේවතන	...	3	1	10
106	...	තහ්විසෙන	...	1	2	35
				31	3	5

සෑනි, බෘති-ප්‍රතුව්පිවිරුත්තු පස්සරකරුප්පොග්‍රැම කරත්නා ගුරුටුම; සිඛ්‍ය-ප්‍රතුව්පිවිරුත්තු පස්සරකරුප්පොග්‍රැම කරත්නා ගුරුටුම; රෘතුපීපෙ, තු වලුවිට යන පාරද, ඇම්. ඩී. රතුපීපෙ ප්‍රතුව්පිවිරුත්තු පස්සරකරුප්පොග්‍රැම සිලපොරුකළුම වැරිත්තු පෝසේම තහ්විසෙන්වතත, මෙත්සොල්වියවර්ක්ස් වැරිත්තු පෝසේම ප්‍රතුව්පිවිරුත්තු පස්සරකරුප්පොග්‍රැම සිලපොරුකළුම වැරිත්තු පෝසේම තහ්විසෙන්වතත, තුළු, ප්‍රතුව්පිවිරුත්තු පස්සරකරුප්පොග්‍රැම කරත්නා ගුරුටුම; ඕනෑම ප්‍රතුව්පිවිරුත්තු (T.P. 188,116), පාරද, ණර්වායික්තාව, තත්ත්වන් වෙමෙනුයා ප්‍රතුව්පිවිරුත්තු පස්සරකරුප්පොග්‍රැම (T.P. 78,984); මෙත්රු-ඩීර්වායික්තාව.



Scale of 8 Chains to an Inch.

Situation : Rambukpota village in Yatikinda division of Rilpola korale.

Preliminary plan 37.

Lot.	Name of Land.	Extent.		
		A.	R.	P.
2a	Ungurupissagodepatana, &c.	...	25	2 4
4	Usambalamahena	...	1	0 36
101	Pallawatta	...	3	1 10
106	Tahanchihena	...	1	2 35
		31	3	5

NOTE.—T.P. 78,984, Nateranwelmandiya or Ambelemegawahena.  
T.P. 188,116, Amblewatta.

Surveyor-General's Office,  
Colombo, January 29, 1903.

Sheet M<sup>7</sup>  
39—47

P. D. WARREN,  
Assistant Surveyor-General.

III.  
Preliminary plan 37.

Lot.	Name of Land.	Extent.		
		A.	B.	P.
1	Bandigodepatana	...	29	3 31
85	Do.	...	6	1 10
		36	1	1

on sheet M<sup>7</sup>  
39—47, and bounded as follows : on the north by the Rambukpota-oya ; on the east by Kosgahakumbura claimed by M. B. Rambukpota, late Ratemahatmaya, and others, the Rambukpota-oya, an ela, a footpath ; on the south by Linda-wattuyaya claimed by M. B. Rambukpota, late Ratemahatmaya, and others ; on the west by Hanwelle-ela.

M<sub>39</sub>-47 சிவியமிப்புக்குடி அவிங்கு :—

இல்லை சிவியம் 37.

திதிகரிக்க.	ஒவியே நம்.	திதிகரம்.
1 ...	பன்சினைவீபக்க	... 29 3 31
85 ...	ஏற்று	... 6 1 10
		<hr/>
		36 1 1


திதிகரிக்க—ரூப்புருடு ரூப்புபோதுமியை; நீரைத்துருடு ஆம். சி. ரூப்புபோது துவியு ரவேஷங்கள் மூலம் கூறப்படுகின்றன என்று கொச்சுக்குடிர்டு; ரூப்புபோதுமியை, அப்பு, அப்பு, அப்பு; மூலம் கூறப்படுகின்றன என்று கொச்சுக்குடிர்டு; கொச்சுக்குடிர்டு என்று கொச்சுக்குடிர்டு; கொச்சுக்குடிர்டு என்று கொச்சுக்குடிர்டு.

M<sub>39</sub>-47 ம் அனுகூலதாகியில்,

பிரதமபடத்து இலக்கம் 37.

தாண்டு.	காணிப்போது போயர்.	விசாலம்.
1 ...	பஞ்சுகாடேப்பத்தன்	... 29 3 31
85 ...	ஏற்று	... 6 1 10
		<hr/> 36 1 1

எல்லை, வடக்கு-நம்புக்கப்பொத்த ஒய; கிடக்கு-எம். பி. நம்புக்கப்பொத்த முனிந்த நட்டேமறத்தமயாவும் சில பேர்களும் உரித்துபேசு கொள்காரும்புர, நம்புக்கப்பொத்த ஒய, எல, அடிபாழை; தெற்கு-எம். பி. நம்புக்கப்பொத்த முனிந்த நட்டேமறத்தமயாவும் சிலபேர்களும் உரித்துபேசுமின்தவத்து யாய; மேற்கு-நாக்கவெல்லேசல்.



Scale of 8 Chains to an Inch.

Situation : Rambukpota village in Yatikinda division of Rilpola korale.

Preliminary plan 37.

Lot.	Name of Land.	Extent.		
		A.	R.	P.
1 ...	Bandigodepatana	...	29	3 31
85 ...	Do	...	6	1 10
			<hr/>	
			36	1 1

IV.  
Preliminary plan 37.

Lot.	Name of Land.				Extent.
		A.	R.	P.	
4a	Usambalamehena	...	...	...	0 0 27
10	Narangalamukalana	...	...	...	1 1 15
11	Hapugahapatana, &c.	...	...	...	81 3 32
					83 1 34

on sheet M<sup>7</sup><sub>39-47</sub>, and bounded as follows : on the north by Nattaranwelmandiya alias Ambalamagawahena (T.P. 78,984), Ambalamawatta (T.P. 187,620), an ela, Unkanuwewatta (T.P. 183,468), Ampitiwatta (I.P. 184,609), Udawelawattuyaya claimed by M. B. Ranbukpota, late Ratemahatmaya, and others ; on the east by Udawelawattuyaya claimed by ditto, Kohowile-kumbura, claimed by ditto ; on the south by Galkandepatana (T.P. 176,709) ; on the west by Mahatennepatana (T.P. 169,648), part of Kandegedarawatta (T.P. 169,646), an ela.

M<sup>7</sup><sub>39-47</sub> සිනියම්පතුයට අඩංගුව :—

මුල් සිනියම 37.

තීමිකවිධිය.	ඉඩමේ නම.	විමිතරු.
		අ. රු. ප.
4a	ලස්දම්බලමේසේන	0 0 27
10	නාරන්ගලමුකලාන	1 1 15
11	හපුගහපතන සහ තවන් පතන්	81 3 32
		83 1 34

මෙම මැයිල්—උතුරට නතරන්වැළුම්පතිය කොහොත් අම්බලම්කාව, සේනද, (T.P. 78,984), අම්බලම්වතනයද (T.P. 187,620), ඇලද, උත්කන්සේනයද (T.P. 183,468), අම්බලම්වතනයද (T.P. 184,609), ඇම්. ඩී. රතුක්පෙ, තා හිටපු රමේමහන්මය, සහ තවන් අය විසින් අසිනිව, සිකම් කියන උඩ්වලුවතුයායද, එම අය විසින් අසිනිව, සිකම් කියන කොහොත් උඩ්වලුවතුයායද, එම අය විසින් අසිනිව, සිකම් කියන කොහොත් උඩ්වලුවතුයායද (T.P. 176,709); බස්නොරට මහතැන්සේපතනයද (T.P. 169,648), කන්දේගෙදරටවන්සේ කොටසක්ද (T.P. 169,646) ඇලද.


M<sup>7</sup><sub>39-47</sub> ම් ජෘවකික්තාසියිල,

ප්‍රතමපත්ත්ත තිලකක් 37.

ත්‍රෑණු.	කාඩ්පිණත ඔපය්.	විසාලම්.
		අ. රු. ප.
4a	ඉඩම්පලමේසේන	0 0 27
10	නාරන්ගලමුකලාන	1 1 15
11	හපුගහපතන තිස්තූම සිලතුකළුම්	81 3 32
		83 1 34

එලඟ, බැංකු-නත්තරන්වැළුම්පතිය අවශ්‍ය අම්පලමකාවකෝන (T.P. 78,984), අම්පලමවත්ත (T.P. 187,620), ගල, නැකත්තාවෙවත්ත (T.P. 183,468), අම්පපිශ්චවත්ත (T.P. 184,609), ඩී. ඩී. රතුපුක්පද්ධාත්ත මුණිත්ත තුළු මක්ත්තමයාවුම් පිලිපොකළුම් මැරිත්තුපෙශකම් ඉඩවෙවලවත්තයාය ; ක්‍රියාකාර්යාල්වාර්ක්ස් මැරිත්තුපෙශකම් ඉඩවෙවලවත්තයාය, මෙත්සොල්වාවර්ක්ස් මැරිත්තුපෙශකම් තොමොව්ලෙකුම්පා ; ටත්ත්‍රා-කළක්කන්තොප්පත්තන (T.P. 176,709); මෙත්ත්‍රා-මහත්තිත්තන්සේපත්තන (T.P. 169,648), කන්දේගෙදරටවන්සේ තුරු පසුනු (T.P. 169,646), ගල.

[For Tracing see page 9.]



Scale of 8 Chains to an Inch.

Situation : Rambukpota village in Yatikinda division of Rilpola korale.

Preliminary plan 37.

Lot.	Name of Land.	Extent.		
		A.	R.	P.
4a	Usambalamahena	...	...	0 0 27
10	Narangalamukalana	...	...	1 1 15
11	Happugahapatana, &c.	...	...	81 3 32
		<hr/>	<hr/>	<hr/>
		83	1	34

NOTE.-- T.P. 78,984, Nateranwelmandiye or Ambelemagawahena.

T.P. 169,646, part of Kandegedarawatta.

T.P. 169,648, Mahatennepatana.

T.P. 176,709, Galkandapatana.

T.P. 183,468, Unkannewatta.

T.P. 184,609, Ampitiwatta.

T.P. 187,620 Ambalamawatta.

Surveyor-General's Office,  
Colombo, January 29, 1903.

Sheet M 7  
39—47

P. D. WARREN,  
Assistant Surveyor-General.